

ஓம்

# விட்டு வேலை

(கல்வி அனுபந்தம்)

“கற்பவை கற்றுக் கற்றான் கொழுக”

புத்தகம் 2 } சன்னகம்: வெகுதானியங்ஸி தைம் கூட (29-1-39) { இல. 15

## விட்டு வேலை

—அவைக்

“பிள்ளைகளுக்கு வீட்டுவேலை கொடுப்பது ஒரு தீண்மொன் முறையாகும். வீட்டு வேலை யின்றி எமது பள்ளிக்கூடத்தில் கல்வி விருத் தியடைந்தது. இவ்வண்மையைப் பலவருட அனுபவத்தாலும் பசிரங்கப் பரீகைப் பெறுபேறு களாலும் அறியக்கூடியதாக விருந்தது.

மேற்கூறிய பரீகைப் பெறுபேறுகள் பன்னிரண்டு வருடங்களிலும் சிறந்தவை. பரீகையிற் சித்தியடைந்த பிள்ளைகள் முதல் மூன்று வருடங்களிலும் வீட்டுவேலை ஒன்றுஞ் செய்யவில்லை. அவர்கள் பிற்பகுதியில் இரவில் ஒரும்ணி நேரம், மாத்திரம் வேலைசெய்தார்கள்.

பகவில் வேலை செய்து இனித்துப்போயிருக்கும் பிள்ளைகளுக்கு அதிகம் வீட்டுவேலை கொடுத்து அதிக சித்தியைப் பெறவிரும்பும் உபர்த்திமாருக்கு இது ஒரு நல்ல மறுமொழியாகும். பிள்ளைகள் வீட்டு வேலைகளைச் செய்வதிலும்பார்க்கக்கூடகள் எழுதுவதிலும், பேசும் படம் பார்ப்பதிலும், நூல்களை வாசித்தவிலும் காலங்கழிப்பது மிகவும் சிறந்ததென்பது என் கருத்து”

—R. E. Knowles

“வீட்டுவேலைசெய்யும்பிள்ளைகள் பிறகுக்குக் குற்றஞ்செய்ய நேரமில்லாதவர்களாய் நன்மையான வாழ்க்கையை நடத்துவார்கள்.”

—Mr. Cril Drabble.

“பிள்ளைகள் தங்கள் இஷ்டப்படி வேலைகளைச் செய்வதைத் தடுப்பதனால் நான் வீட்டுவேலை முறையை அநுசரிக்கவில்லை.

எந்த பட நூடும் எழுதா இறைவடிவைச், சிக்கைமட லாவெழுதிச் சேர்ப்பேனே பைக்கினியே.

எமக்கு அளவுக்கு மின்சிய வீட்டு வேலையில் நம்பிக்கையில்லை. அதிகம் வீட்டு வேலையின்னைகளை வேறு வேலைகளைச் செய்யவிடாது தடுக்கும்.

வீட்டுவேலை யில்லாவிட்டால் நமது எண்ணப்படி பழும் பாடங்களைத் திருப்பிப் படியாது விட்டுவிடுவோம். உபாத்தியாயருடைய மேற்பார்க்கவின்கீழ் நாம் பழும் பாடங்களைத் திரும்பவும் படிக்க விரும்புகின்றோம்.

நாங்கள் ஒழுங்காகப் படிக்கிறேனோ என்பதற்கு எமது வீட்டு வேலைதான் அறிகுறியாக விருக்கின்றது.

வீட்டு வேலையில்லாவிட்டால் கடைசிமட்டும் பழும் பாடங்களைப் படியாமல் விட்டுவிட்டுப் பரீகை வங்கவுடன் மிகவும் கஷ்டப்படுவோம். பரீகையிற் பூரண சித்தியடைதலும் கஷ்டமான விஷயமாகும்.”

—Betty Ridley,

“வீட்டு வேலை கொடுப்பதினால் கில் நன்மைகள் விளையக்கூடியபோதிலும் அதினால் ஏற்படக்கூடிய சில தீமைகளை உன்னி எமது பள்ளிக்கூடத்தில் கீழ் வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டுவேலை கொடுப்பதில்லை”

—M. H. C. Stearman.

“வீட்டு வேலை பிள்ளைகளை அமைதியாகவும், குழப்பம் இல்லாமலும் இருக்கச் செய்வதால் அதனால் தீங்குகள் ஒன்றும் விளைவதற்கிடமில்லை. சரீரசுகத்துக்கும் ஒரு கேடும் விளைவதில்லை”.

—Mr. W. Lewis.

துறிப்பு

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு வீட்டுவேலை கொடுக்கும் விஷயத்தைப்பற்றி கூட நாட்டு உபாத்தியாயர்கள் தமது அபிப்பிராயத்தைக் கல்வியலுபங்கத்திற் பிரச்சிப்பாற்று எழுதியதுபும்பம் இவ்வாட்கொள்ளப் படுகிறார்கள். (ப-ர்.)

# புஞ்சு மாப்பிள்லை

“வ. இ.”

சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் இருந்த ‘பெஞ்’ சுக்கு முதல் ‘பெஞ்கு’ ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார். [வாசகர்கள் பெரிய என்ற சொல்லுக்குச் சாதாரண அர்தத்தையே கொள்ளவும்; அதாவது ‘ஙல்ல வாட்ட சாட்டமுள்ள மனிதர் உட்கார்ந்திருந்தார்’ என்று விளங்கிக்கொள் வேண்டும்.] அவர் தலையிலே வைக்கோல் கற்றைபோல் சுற்றியிருந்த பழையகாலத்துச் சால்வையும் கதிலே வினங்கானின்ற கடுக்கண்களுமே அவர் ஒரு அங்கரிக்கப் பேர்வழி என்று விருப்பத்தன். அவருடைய தலைப்பாகை நண்பன் கந்தரம் சினிமா பார்ப்பதற்கு முட்டுக்கட்டையாயிருந்தது. அவன் ஒருபுறமாகச் சாப்பந்துகொண்டு பார்த்தால் அந்தப் பாலியும் அந்தப்பக்கத்துக்கே தலையைச் சாப்பப்பார். இந்தப்பக்கம் சாய்க்கு பார்த்தால் அந்தப்பக்கமே சாய்க்கு விடுவார். இப்படியே தொந்தரவாயிருந்ததால் சுந்தரம் அவரிடம், “இந்தாருக்கோ, தலைப்பாகை மறைக்கிறது” என்றார். அவன் கூறியவை ‘பெரியவரின்’ செனிகளில் புருந்ததாகத் தெரியவில்லை.

படத்திலே காட்டப்பட்ட றாஸ்யத்துக்காக நாமெல் லோரும் குடர் புறப்படச் சிரித்துக் கொண்டிருந்தோம். அதைக் காண்பதற்குச் சுந்தரம் தலைப்பாகை மறைத்துக்கொண்டது. அவனுக்குத்தலைக்கு மேல் கோபம் போங்கியது.

“ஓய் உம்முடைய கிரீடத்தைக் கொஞ்சநேரம் கீழே எடுத்துவையும்” என்றார்.

அந்த மனுஷர், “காதிலணி குண்டல மிரண்டாடு” த் தலையை அடைத்து தாளம் போட்டுக்கொண்டிருந்தார். ஆதலால் அவன் கூறியவை கேட்கவில்லை. “என்ன கானும், செவிடா? உம்முடைய கிரீடத்தைக் கீழே வையும் என்றால் கீட்கல்லோ?” என்றார் பின்னரும் சுந்தரம்.

அதுவும் செனிகளில் புருந்ததாயில்லை. உடனே சுந்தரம் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கி அவரிடம் ஏறந்தான். அவர் திரும்பி அவனை முறைத்துப் பார்த்தார். அதற்கு ‘நான் மன்மதனுமிலை; நீர் சிவபெருமானுமிலை, வீனாக ஏன் விழிக்கிறீர்?’ என்று சுந்தரம் கறித்து தன்பாட்டில் காட்சிபார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுரேம் பார்த்துவிட்டு அவர் திரும்பிவிட்டார்.

\*

சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தோம். வழியில் அந்தப் பெரிய மனுஷர் சென்றுகொண்டிருந்தார். “அதோ போகிறோ நமது தலைப்பாகை ஆசாமி” என்று சுந்தரம் காட்டினான் “நாட்டுப்புறத்தான் போலிருக்கு;” என்றேன். “என்னவானாலும் கிடக்கட்டும் வா, ஒருமுறை அவருடைய சம்பாவுணையைக் கேட்டுப்பார்ப்போம்” என்று சுந்தரம்.

கண்ணுள்மணி போல்லின்பகு காட்டி கணிப்பிரிந்த, தின்னீரியரும் இன்னம்வந்து சேர்வாரோ பைங்கினியே.

சுந்தரம் ஒரு வாயாடி; எந்த அறியாத மனுஷர் குடனும் ஏதோ தொடர்புடையவன் போலச் சமர்த்தாகச் சம்பாவிப்பான். “வாயிருந்தால் வங்காளம் பேஷர்ஸம்” என்ற பழமொழிக்கு அவனுடைய செயல்கள் தக்க உதாரணங்களாயிருக்கும். அவனுடைய கேள்விக்கு நான் பதில் சொல்லமுன் அவன் அந்த மனுஷரிடம் பேசத் தொடக்கிவிட்டான்.

“என் மாமா, நான் தலைப்பாகையைப் பிடுங்கினே வேண்டு ஏதாவது மனதஸ்பமோ?” என்று பேச்சை ஆரம்பித்தான் சுந்தரம்.

“நீ சிறுபிள்ளை தெரி யாமற் செய்துவிட்டாய். அதற்கு என்ன கோபம்?” என்றார் பெரியவர்.

சுந்:— தாங்கள் ஒரு பெரிய மனுஷர் யிருந்தபடியால் பொறுத்துக்கொண்டிருந்திர்கள்; வேறு யாராவதாயிருந்தால் என்ன வெள்ளுமே கெப்திருப்பார்கள். அவருடைய உச்சி குளிர்ந்துவிட்டது.

பெரி:— அதெல்லாம் நடந்ததிலியம். விட்டுத்தள்ளு.

சுந்:— தாங்கள் இருப்பது எங்கே?

பெரி:— புரியாந்தே அய்.

சுந்:— சுத்தமான். நாட்டுப் புறந்தானே.

பெரி:— ஆமாம். நீர் இருப்பதெங்கே? என்ன முயற்சி.

சுந்:— இந்த ஊதான் நீன் இருப்பது. பி. ஏ. பாஸ் செய்திருக்கிறேன். மேல்யடிப்புக்குச் சிமைத்துப் போகப்போகிறேன்.

பெரி:— தகப்பனால் என்ன தொழில் செய்கிறோர்?

சுந்:— அவர்தான் இந்த ஊருக்கு உடையார்.

பெரி— அப்படியா? பெரிய குடும்பமேபோலீருக்கே.

சுந்— ஆமாம்; நீங்கள் எங்கே வந்திர்.

பெரி:— இங்கே மகஞாக்கு மனம் பேசியிருக்கிறேன் மாப்பிள்ளையைப் பார்த்துப்போக வந்திருக்கிறேன்.

சுந்:— யாரோ மாப்பிள்ளை?

பெரி:— பெயர் மறந்துவிட்டேன். இங்கிலீச் சொன்சம் படித்திருக்கிறானும். கேலையகப்படாததால் தோட்டவேலை செய்கிறானும். தகப்பனாகும் சுமத்தொழில்தான் செய்கிறோர். அவர்களுடைய விடு இந்தத் தெரு விலைதான் இருக்கிறதென்று சான்னார்கள். உமக்குத் தெரியுமா? என்று அந்த மனுஷர் கூறிக்கொண்டு வரும்பொழுது வழியிலே சுந்தரத்தினுடைய தங்கதை வேலர் வந்துகொண் திருந்தார். அவரைக் கண்டதும் எங்களுடன் வந்தவர் “என்கானும் வேலரே தேடிய பூஞ்சு காலில் சிக்கியிருக்கிறதே. உம்மைக்கேடு வந்தால் வழியில் சுந்தித்து விட்டார். நீர் வந்திராயிவிட்டால் நான் உம்முடைய விட்டைத் தேடி.

“அப்படியேன் அலையவேண்டும். நீர்தான் மாப்பிள்ளையைக்கொடை கூட்டிக்கொண்டு வருகிறோ; அடுதான் மாப்பிள்ளை” என்று சுந்தரத்தைக் காட்டி எர்வெலர்.

அந்தமுனுஷர் இடிவிழுந்தவர் போலானார். தம்மையும் மறந்து “இந்தப் புழு மாப்பிள்லையா!” என்று கூறி விட்டார்.

## தன் தொழிலே தனக்குக்கந்தது

(இதில் வரும் பெயர்கள் எவ்வளவும் கறிப்பாவல்ல)

(S. ஆறுமுகம், சொக்கிளாய்,)

(முற்றோடு)

“மார்ச்சு” மாசம் 31-ங் திகதி ஒருவீட்டில் ஒரும்மனுவி இறந்துவிட்டாள். அந்த வீட்டுக்கு உபதேசியார் (முத்தவர்) போகிறார். இளையவரும் பைய மெல்லப் பதுங்கிக்கொண்டு தமையனுக்குப்பின் போகின்றார். என் தெரியுமா? என்னாதிரி உபதேசிக் கீருர் என்று பார்க்கிறதற்குத்தான்! உபதேசியார் அந்த வீட்டுத்துப் போன்றும், இறந்தவளின் முகன் விம்மி விம்மி அழுவதைக்கண்டு, “மின்னாய் அழாதே, உனக்கும் தாய்தான், எனக்கும் தாய்தான், இங்கே இருக்கிற எல்லாருக்கும் தாய்தான், அதற்காக வருந்தக்கூடாது. அந்ததுவி சர்க்கியிட்டவதாக!” என்ற இன்னை ரண்ண பிறவுங் கூறித் தேற்றினார். இளையவர் இதெல்லங் கேட்டுப் பாடமாகக்கூன்றார், தமையனுக்கு முந்தி வீட்டுக்கு ஒட்டம்பிடிக்கிறார். (கதையும் ஒட்டம்பிடிக்கிறது)

மற்றொர் கூப்பிரல் மீ 1-ங் திகதி இளையவர்தான் உபதேசியாரகிறார். அவருடைய கஷ்டாலம் போனும் அன்றைக்கும் ஒரு மனுவி இறந்தபோனான். இளையவர்தான் உபதேசியாரகப் போகிறார் அந்த வீட்டில் அநேகம்பேர் கூடியிருந்தனர். இறந்தவளின் புருங்கள் மிகுந்த கவலையோடு ஒரு புறத்திலிருந்தான். புதிய உபதேசியார் அவ்வுக்கருகிற் போய் நின்றகொண்டு தமையன் சென்னதைப்போல “பின்னாய் பின்னாய்...” என்ற கூப்பிட்டார். புதிய உபதேசியாரிலும் கவலையுற் றிருப்பவனுக்கு வயது கூட. அவனின் கவலை உடனே கினமாக மாறினது. என்ன செப்கிறது என்று பேசா யிருந்தான். உபதேசியார் மீண்டும், “பின்னாய் அழாதே, உனக்கும் பெண்சாதிதான், எனக்கும் பெண்சாதிதான், இங்கே இருக்கிற (ஆண்களைச்சுட்டி) எல்லாருக்கும் பெண்சாதிதான், அதற்காக வருந்தக்கூடாது. அந்த ஆசி சாந்தி அ.....” என்று சொல்லிமுடியுமானாலே பாவும்! விழுந்தது அடி; ஒன்றுக்குமேல் ஒன்று. ஒன்றிரண்டா? இல்லை, பலப்பல, என்ன? ஒருவளவின் மனைவியைப் பல்லாருக்கும் மனைவியென்றால் யார்தான் விடுவார்கள்? இறந்தவீட்டில் இருந்த ஆண்கள், பெண்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பாவும்! “அந்த ஆசி சாந்தி அடைவதாக” என்று சொல்லதெடாடுவியதை முடியப்பதற்குள் முட்டைக்கணக்காக வாங்கிக் கட்டிக் கொண்டு ஒருவருக்கும் சொல்லாமலே ஒட்டம்பிடிக்கிறார். தங்கியார் ஒடிவருவதைக்கண்ட முத்தவர் “என்ன தம்மீ என் ஒடிவருகிறுப்?” என்று ஆத்திரங்காய்க்

## தென் றல்.

[தேநூர் வித்துவான், S. உமைதாணுபிள்ளை]

1. தென்றல் காற்றே ஓடிவா!  
தேசமெங்கும் சுற்றிவா!  
மன்றந்தோறும் நின்றுவா!  
மாடங்களிற் புகுதுவா!
2. நல்லவழியே நடந்துவா!  
நறுமனத்தைக் கொண்டுவா!  
புல்லரோடு கூடாதே  
புசாங்கு ஸில்லாதே.
3. கண்ணனை காளாச்சே  
காலமெல்லாம் வீனைச்சே  
பண்ணைப் பார்த்ததே  
பாரிலின்னும் பாரேனே.
4. முன்னறியாய் நின்றுக்  
முதற்பெயலைக் கொண்டுவா!  
உன்னைக்காண் உல்லீகாரும்  
உளமகிழ்ந்து நிரபாரே.
5. பூஞ்சோலை புதுக்கவா!  
புதுகல்ததைக் கொண்டுவா!  
நஞ்சில் செறிக்கவே  
கலமுடனே ஓடிவா!
6. மாதங்கோறும் வந்துகீ  
மனக்கவலை போக்கவே  
சிதமுகங் காட்டியே  
சேர்வாபோ தென்றலே!

சமுகேசரி கல்வி அனுபந்தம்  
தனிப்பிரதி விலை சதம்—3

25 பிரதிகள் விலை சதம்—50  
தபாற் சேலவு வேறு

ஆண்டுச்சந்தா ரூபா 2.

முற்பண்மீண்டி அனுப்பப்படமாட்டாத

கேட்டார். இளையவர் கடந்தவற்றைச் சொல்ல, முத்த வருக்கு அடங்காக சிரிப்பு வந்துவிட்டது. ஆயினும், அடக்கிக்கொண்டு தமிழ்யாரை அருகிலைழுத்து, “தம்பி! கழுத்தையொன்று நாய்போலக் குரைத்து வண்ணுனிடம் அடிப்பட்டது தெரியுமா? என்று அந்தக் கதையையும் சொல்லித் தன் தன் தொழிலே தன் தனக்குக்கூட்டு என்ற புத்தி சொல்லி, முன்போல இருவரும் ஒற்றுமையாய் வாழுந்துவந்தனர். இதுபற்றியே “தனக்கடாக் கிங்க எல் தன் பிடரிக்குச் சேதம்” என்றுவகோர் கூறவர். தாத்தாவாக்கும் பாட்டிக்கும், சுகோதா சுகோதரி கட்கும் தவிச்தனி வந்தனம்.

வடார் மஸ்ருடேன் எம்பெருமான் பொன்னடியாம், வாடா மல்முடிக்கு வாய்க்குமோ வைங்களியே.

## பிச்சைக்காரன் வேஷ்டி

ஓருநாள் நான் எனது தங்கையாது சொற்படி கடைக் குச் சென்ற திரும்பி வருகையில் என்முன்னால் ஒரு பிச்சைக்காரன் சென்றதென்னிடமிருந்தான். அதுசமயம், எங்கிருந்தோ பிச்சைக்காரன்னே! என்றெரு சப்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். ஒருவரையும் கணவில்லை. அச்சமயம் அவனது வேஷ்டி படபடவென்றுடிக்கக் கண்டேன். பிச்சைக்காரனும் திரும்பிப் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. என்னைத்தான் கண்டான். ஜயி! நீங்கள்தனு என்னைக் கூப்பிட்டார்கள் என்ற கேட்டான் அவன். நான் இல்லையென்ற சொல்லி, உன் வேஷ்டி காரணமின்றிப் படபடவென்றுடிப்பதேன்? என்று கேட்டேன். அங்கோர் “பிச்சைக்காரன்னே! நான்னுடை வேஷ்டி கூப்பிட்டது” என அவன் வேஷ்டி கூறியது. நாங்கள் இருவரும் பிரயித்துவிட்டோம். என்னன்னே! பிரயிச்சு விற்கிறீர்கள். என்சரித்திரத்தைக் கேட்டார்களாயின் நீங்கள் கட்டாயம் ஆக்சரி யப்படுவீர்கள். என்னை மனிதர் எவ்வளவு பிரயாணமென்று அறிந்திருத்தும் நாயை மதிக்கும் மதிப்பே மதிக்கிறார்கள்.

முன்னாலூ காலத்தில் இந்தியாவில் ஓர்சாளில் பல இலவசமங்கள் மூன்தன அவைகளுக்கு ஒரு மனிதன் சீர் ஜூந் நிப் பாதுகாத்து வந்தான். அவனது அருளாலும் கடவுளருளாலும் எல்லா மாங்களும் பூத்தக் கய்த்தன. பின்னர் அவைகள் எல்லாம் வெழித்தன. புழுவானது கட்டுப் புழுவாசி வெளிப்பட்டது போல பஞ்ச என்ற காரணப் பெயருடன் அங்காய்களினின்றும் வெளிப்பட்டோம். அப்படி வெளியாசிய காச் சத்திரவர்களேப்பற்ற எங்கும் செல்லும் உண்டோ. அவைப்பெல்லாம் அவையிடம் இருந்தன. அவனுக்கு அண்ணாசாமிச் செட்டியார் வீட்டில் பண்ணைத் தொழில். உழைப்பதில் முக்கால்வாசியைக் கள்ளுக்குக் கொடுத்துவிடுவான். மிச்சத்தைக் கொண்டுதான் ஜீவனோயம். ஆகவே சின்னை எப்படிப் படிப்பிக்கழுதியும்.

எங்கள் எல்லாரையும் பிடித்து, ஒரு பெரிய கப்பலிலேற் றிப் பெரிய தனவங்கரும் காணமுடியாத சீமைக்கு அனுப்பி விட்டார்கள். அங்குள்ளவர்கள், எங்களை ஒரு யக்கிரதிலிட்டு மிகவும் தன்பப்படுத்தி நூலாக்கினார்கள். பின்னர் அந்தால் களைவெல்லாம் ஒன்று சேர்த்துச் சிலரை வேஷ்டிகளாகவும், சிலரைச் சேல்களாகவும் நெய்தார்கள். அப்படியகப்பிட்ட வேஷ்டியின்து வகுப்பில் நானுமொருவன். அவர்கள் எங்கள் எல்லோரையும் ஒரு பெட்டிக்குள் மூச்சு விடாதபடி அடைத்து, அதோ தெரியும் கடைக்கு அனுப்பிவிட்டனர். அக்கடை முதலாளி மிகவும் கல்லவர். அவர் எங்கள் எல்லோரையும் ஒரு கண்ணடி அலமாரியில் வைத்துவிட்டார். காங்கள் துண்பமின்றி யிருந்தாம். எங்களது சங்கோதிக்கை தீக்கித் துண்பத்தைக் கொடுப்பதற்குப்போலும், சில பூச்சிகள் வந்து எங்களை அரிக்கத்தொடங்கின. அதனால் நான் மிகவும் துண்பமடைத்தேன்.

ஓருநாள் (அதாவது இன்று) எங்களது துண்பத்தைக் கண்டு சியாதாற்போலும் முதலாளியார் என்னை யும்பிடித்து வந்தார். இவ்வளவு காலமும் துண்பத்தை யொருவாறு சுகித்து வந்தேன். இனிமேல் எந்தகைய துண்பங்களை அனுபவிப்

சிறுவர் கதைப் போட்டியிற்  
பரிசேற்றக்கதை.

## சின்னன்

[ந. கந்தசாமி]\*

அதோ தெருவின் மூலையில் ஆந்தைபோல் முழித் தபடி நிற்கிறேன், அவன்தான் சின்னன். பாவம், ஏழைப் பறைப் பைபுனுப் பிறந்துவிட்டான். பிறந்த குற்றத்தை அனுபவித்துத்தானே தீரவேண்டும். ஏனை னில், ஹிந்துமதத்தின் சியதியே அதன்வாரு?

அவனை ஒவ்வொராட் காலையிலும் அந்த இடத்திலேயே பாயில் பரிலை வைத்துக் கடித்தவண்ணம் முழித்துக்கொண்டு நிற்பதைக் காணலாம். வீதியால் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பையன்களைப் பார்த்துக்கொண்டு நிற்பகில் அவனுக்கு எல்லையற்ற ஆணந்தம். அவனுக்கு வயது எட்டு தடங்குதொன்றுக்குறக்கிறது. இன்னும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. ஆனால், அவனுக்குப் பள்ளி செல்வதென்றால் அபார் ஆசைகந்தன அவனது தகப்பன்; தெள்ளாதவனே; குடிகாரன்; வீணன்;..... இன்னும் ஏன்னைன்னைக்கெட்ட குணங்கள் உகைத்தில் உண்டோ. அவைப்பெல்லாம் அவையிடம் இருந்தன. அவனுக்கு அண்ணாசாமிச் செட்டியார் வீட்டில் பண்ணைத் தொழில். உழைப்பதில் முக்கால்வாசியைக் கள்ளுக்குக் கொடுத்துவிடுவான். மிச்சத்தைக் கொண்டுதான் ஜீவனோயம். ஆகவே சின்னை எப்படிப் படிப்பிக்கழுதியும்.

லூநாட் காலை 8 மணி சமயமிருக்கலாம், பள்ளிக்கூடச் சிறுவர்களைல்லாரும் குப்மார்களைக்கொண்டு தெருவழியே செல்கின்றார்கள். சின்னன் சங்கின் மூலையில் முழிசியடியே நிற்கிறன். பையன்களில் பாறு ரொம்ப கல்லவன். கலெக்டர் முத்துசாமியின் மகன். சின்னையிடம் அவனுக்கு ஏற்கனவே அதுதாபம். அன்று தலையை முழந்தாளில் வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு அழுதவண்ணம் இருந்ததைக் கண்டதும், “எனப்பா அழுகிறேய்” என்று கேட்டான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே “அப்பா..... குடித்துப் போட்டு வந்து..... அம்மாவுக்கும் எனக்கும்.... ஹ... ஹ... ஹ....” என்று ராகம் இழுத்தான் சின்னன். பாறு “அம்மாவுக்குத்தான் அழுதான்; பாவம், உனக்கேன்

\* இவர் இரண்டாம் முறைபாகப் பரிசு பெற்றிருக்கிறார்.

பேரே தெரியவில்லை என எவ்வளவு துண்பப்பட்டது. உடனே நான் எனது சால்லவையைப் பிச்சைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனைக் கட்டிக்கொண்டு, கட்டிமிருக்க அவ்வேட்டியை அவிழ்த்தெரிந்தான். நானும் வீடு சேர்க்கேன்.

(175) கு. கந்தையா J. S. C.

கல்லோர்பொல் ஸாவெள்ளியும் நாடுவரோ பைங்களியே.

கல்லேன் மல்ரேன் கணிந்தாற்பே பூசையென்ற, கல்லோர்பொல் ஸாவெள்ளியும் நாடுவரோ பைங்களியே.

அடித்தான்? ” என்று விளவினான். சின்னன் “பள்ளிக்குப் போக்கேவனுமென்று சொன்னேன். வந்துவிடத்து அப்பாவுக்குக் கோபம். நன்றாயிச்சப்போட்டா” என்றுள் அழுதவன்னாக. “கு, அழாதே; உன்குப் பள்ளிக்குப்போக ரொம்பப் பிரியமா? சரி, நளைக்கு அப்பாவுக்குச் சொல்லீக்கொள்ளாமல் என்னேடே வந்துவிடு, இரண்டுபேரும் போகலாம்” என்று தேற்றினான் பாலு. பாவம், சின்னன் “புதகம் வேங்டக் காசு தரமாட்டானே அப்பா” என்று சொன்னான் பாலு “வீட்டில் பழும் புதகம் கெட்கிறது. காலைக்கலையில் கொண்டு வருகிறேன், காலை இவ்விடத்தில் வந்துநில்” என்று சொல்லிவிட்டு, சுந்தன் திரும்பி மற்றந்துவிட்டான். \* \* \*

அன்று பின்னேரம், சின்னன் தனது கந்தைத் துளிகளை நன்றாக அலசிக் காயவிட்டான். ஆனால் கெடு நாளைய “ஊத்தை” போகிறேனென்கிறதா? என்று மூம் தோய்த்துவர்ந்த வள்கிரதகில் ஏதோ ஒரு நளி இருக்கவே செய்கிறதல்லவா? அடுதநாம் காலை பல பல வென்று விட்டியுஞ் சமையத்தில், சின்னன் கண்களைக் கச்கியவண்ணம் படுக்கையிடுவதுந்தகர்ந்தான். சில நிமிஷங்களில் ஆச்சரிக்குச் சென்றுவிட்டு வந்து, பழஞ்சௌற்றுப் பாளையன்னைதைந்து பார்த்தான். மிகவும் பிரயாசத்தின்பேரில் இரண்டேயிரண்டு சோற்றுப் பருக்கைகள் கையில் அப்பப்பட்டன. பாவம், அதனை அவசரமாய் வாயிலிட்டுக்கொண்டு வீதியில் வந்து காத்துக்கொண்டிருந்தான் பாலுவை எதிர் நோக்கிப் பாலு வும் கிறிது நேரத்தின்பின் வந்தான். இருவரும் பள்ளிக்குச் சேன்றார்கள். \* \* \*

வாத்தியார் கணபதிப்பின்னை, தனது சின்ட மீஸை களை முறக்கிக்கொண்டே வகுப்பில் புதுந்தார், பையன் களின் இரைச்சல், உபாத்தியாயின் ஒடியுவர்ந்த திருவதனத்தைக் கண்டதும், ‘கப்ஸிப்’ என்று அடங்கி விட்டது. சுற்றும் நேர்க்கை அவர் கண்களின் திருஷ்டி, கப்பினருகில் அடக்க ஒடுக்கமாய் உட்கார்ந்திருந்த ஒரு பையன்மேல் விழுந்தது. “பயலே! நீயார்?” என்று தூக்கிப்போட்டார் ஓர் கேள்வியை. சின்னன் வந்து சின்றான். “நான்தான் கந்தன் மகன்” என்று பதில் கூறினான். வாத்தியார் “எந்தக் கந்தன்?” என்று கேட்டார். கின்னன், “அன்னுசாமிச்செட்டி வீட்டில் வேலை பார்க்கிறோ—அவர் மகன்” என்றாலே, இல்லையோ வாத்தியாரின் பற்கள் நெறுகொறுத்தன. “அடித்துத் துரத்துங்களா” என்ற சோற்கள் கடனமாக அவரது வாயிலின்றும் வெளிவந்தன. பாவம், பறைய மூப்பி பிறக்குதலுமிட்டானே, அதை அநுபவித்துத்தானே தீரவேண்டும்!

சின்னன் வித்தியாசாலை வாயிலில் வந்துகின்ற அழுதுகொண்டிருந்தான். அவன் இன்னும் இவ்வளிகள் கண்டதனைக் கண்டு கலக்காத் தவிரென்றே, விண்டபெரு மாரியுமான் மேவுவுடை பைங்களியே.

போக்கை உணரவில்லை. தலையைப் பியத்துக்கொண்டு விமினான். என்ன செய்வான் அவ்விடத்து மாத்தில் சாய்வதைவிட பாவம், சாப்பந்ததும் நிதியையிலாழுந்து விட்டான். \* \* \*

சட்டாம்பின்னை சட்டாத முதலியார்முன் தின்று கொண்டிருந்தான் சின்னன். அரிச்சவடி அப்போதுான் படிக்கிறன். “ஆனு, அம்மன்னு, கும்மன்னு, சிம்மன்னு, சோனு, பானு, பாவன்னு, தானு, துவன்னு என்று ஏதோ வாயில் வந்தபடி பிதற்றினான். வாத்தியாரது கட்டுரமான கைகள், இவன் கைகளைச் சுற்றி வளைந்தன.

\* \* \* \*

இதெல்லாம் வெறுங்களாவு. ஆனால் கண்ணை விழித்ததும், சின்னனது கைகளை மெய்மெய்யாக பாரோ வளைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆம். கந்தன் சின்னனைப் பறபறவென்று இழுத்துக்கொண்டு சென்றுள் வீட்டிற்கு. ஐந்தாறு பலமான அடிகளும் விழுக்

## தாத்தாவின் தந்தி!

அடுத்த வாரம் தாந்தா ஒரு பெயிப் பிழயத்தைச் சொல்லப்போகிறார். உங்களுக்கெல்லாம் அதிஷ்டம் கொம்பப்போகிறது. ஆகையால், இனிகுர் சங்க அரிங்கையில் தாந்தா சோல்வதை அடுத்தவார இதழில் பார்க்கத் தவறுத்திர்கள்!

தன், விட்டைவிட்டுச் சொல்லாமல் வெளிக்கிட்டதற்காக. அன்றிரவு சின்னாலுக்கு ஜாரம் கண்டது. பாவம், ஜாரம் விட்டதும் புத்தி சுற்றுப் பேதித்தது. ‘அம்மன்னு, ஜிம்மன்னு, ஸம்மன்னு, ஷம்மன்னு,’ என்று அரிச்சவடி வாசிக்க ஆரம்பித்தான். பாவம் இரண்டு கந்தகளில் பயித்தியம் முகிற்குத்து. \* \*

அதோ தெருக்கோடியில் செல்லும் பயித்தியம் அதே சின்னன்தான். காலதேவன் அவனுக்கு எவ்வளவு மாற்றத்தைக் கொடுத்துவிட்டான். காலசக்கரத் தின் சுழலில் அகப்பப்பட்ட சிறுவன் சின்னனது உடல் அங்கோ, சுருங்கி வற்றிப்போய்விட்டது. என்னவோ பிதற்றிக்கிறேனே! ஆமாம், ‘அம்மன்னு, ஜிம்மன்னு, ஶம்மன்னு,’ என்ற அதே பாடந்தான்.

## മാലിക്കാലമ്

குரியின் பகல் முழுவதும் தன் கிரணங்களை உக்கிரமாக வீசி, மேற்றிசையிலே இளாத்தவன்போன்ற உக்கிரமான ஒளியெய்யுமிழந்து, செழுமையான கிணங்களை நிட்டியவண்ணமாகப் போய்க்கொண்டிருந்தான்.

கிரணங்களைக் கவர்ந்த முகிற் கூட்டங்கள், பலம் நிறங்களைக் காட்டிப் பகுத்தறிவில்லாத பறவைகளையும் மகிழ்ச்செய்தன. அந்நேரத்தில் தென்றாற்று வீசுகின்றது. நாற்புறமுயிருந்து நலுமனம் கமழுகின்றது. வண்டுகள் இரைகளின்றன. குபில் கள் கூவுகின்றன. பறவைகள் தக்தம் கண்டுக்கூட்டுச் செல்கின்றன. விலங்கினம் தம் வீடுகளோக்கிச் செல்கின்றன. புருடரும் பெண்டிரும் உலாவப் போகின்றனர். கமக்காரர் தங்கள் கமங்களினின்றும் வீடுகளோக்கிச் செல்கின்றனர். இடையர்கள் ஆடுமாடுகளை வீடுகளுக்குத் துரத்திக் கொண்டு வருகின்றனர். தாமரைப் புஷ்பங்கள் தம் இதழ்களாகிய கைகளைக்கூப்பிடுக்கொண்டிருக்கின்றன. சமுத்திரத்திலுண்டான நிறயில், சூரியனுணி படிதலிலுமே பல நிறங்களைக் கண்டு பரவை மாக்கள் இரத்தினங்கள் கற்கள் மிதந்து வருகின்றனவோ? என மயக்குமறுகின்றனர். சூரியனும் இப்புலகை அதிசயங்களைப்பலமாக்குத்துக்கொண்டிருந்ததினாலே அதுப்புற்றவன்போல்லுசொந்தகைஞ்சு குடுபால்மறைந்தான்,

அப்போது முடிந்தை இருளாகிய கறப்பு வஸ் திரந்தைப் பேரர்த்தனன். அழகிய பெண்ணின் முகம் போல உருவுமய்த செங்தாமரை மலர்கள் ‘தற்போ துள்ள கல்வரைக்கண்ட ஒருவன் ஒடுங்குவது’ போன்று இருளைக் கண்டு ஒடுங்கலாயின். இவராணி போன்ற நறுமலர்கள் மனங்கம்பந்தன. மதவண்டுகளித்த சுரும் பினங்கள், மதுவில் வெறியினால் மலர்களின் பககுக்களிலே படுத்துறங்கின. வரவரா இருஞம் அதிகரித்து, ஆகாயத்தில் விண்மீன்கள் விணங்கிக்கொண்டிருந்தன. வீடுகளிலெரியும் வெளிச்சத்தைக் கண்டு எவ்விடங்கட்டுச் செல்வோமென்று, பகல்முழுவதும் தாமரைமேல் வீற்றிருந்த திருமடங்கை மயங்கலாயினன்.

இங்கேரம் சுகல சனங்களுக்குமுவந்த நேரம். சிலர் போசனம் செய்கின்றார்கள். சிலர் சமயத்திற்குப் போய் விட்டார்கள். எங்கும் நிர்ச்சத்தமாயிருக்கின்றது. ஆ! என்ன ஆறுதலான நேரம். மனமும் தேகமும் ஒயும் நேரம். சுகல சிவராசிகளும் இயற்றகையாக ஒய்க்கிறுக்க ஏற்பட்ட நேரம். கர்மவியால் பொருள் சம்பாதித்து, தம்மையும் தம் பெண்டிர இள்ளைகளையும் காப்பாற்றும் பொருட்டு, பகல்முழுதும் தாங்களைத்தாந்த தேகவிளாப்பை ஆற்றும்படி ஓரிடத்தில் படுத்து ஆறுதலையையும் நேரம். அதற்ம் வழியால் பொருளாச் சீகாரிக்கும், தற்போதைய திருடர்களுக்குவந்த நேரம். தென்றாற்காற்றின் விரைவில் ஞேசையேயன்றி வேறொவித சத்தமும் கண்டாரது. ஆனால், இங்கேரத்தில் சக்கரவாகைப் பட்சியும், கள்வரைப் பிடிக்கும் தொண்டர் குழாமுமே களிப்புடன் கண்ணிடிப்புற்றனர் என்னாம்.

இ. சதாசிவம், S. S. C.

சேகாதர்கள்!  
கவனியுங்கள்!

[ வ. நடராசா ]

“கற்பவை கற்றுக் கற்றான் கொழுக” என் பது எங்கள் தாத்தாவும் பாட்டியும் செல்லித்தந்த திருமங்கிரம்.

ஒற்றுமையுடனிருந்தபொழுது ஏருதகளைச் சிங்கம் கொல்லமுடியாமல் போய்விட்டது. ஒற்றுமையற்றபோது இலகுவாக்க கொன்று கின்றவிட்டது. இது எங்கள் எல்லோருக்குமே தெரியும் இக்காலத் தற்றதனால் பெறும் பழிப்பினை என்ன? எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

எங்கள் தாய் இவங்காதேவி. சிங்கலவர்களுக்கும் அவள்தான் தாய். சிங்கலவர்கள் எங்கள் சட்டோதரர்கள். இரத்தம் ஒன்றுதான். அந்தநாளில் நாம் ஒற்றமூலமாக னிருந்திருக்கத்தான் வேண்டும். எங்கள் ஒற்றமூலமையைக் கண்டு பொறுமை கொண்டு தாம் நியமதையிரும்பி, சிங்கம் ஏறுதுகளைப் பிரித்ததுபோல ஒரு சாதியினர் எங்களைப் பிரித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அங்கியர். எங்களை ஆடுமாடுகளீன நினைத்து மேய்க்கின்றனர்.

கேவலம் ! நாங்களும் எங்களை ஆடுகளொன்றும், அவர்களை இடையர்களாகவும் , நினைத்துக்கொண்டிருந்துக் கிரீம், காகம், கிளி, ஏறும்பு, போன்ற பிராணிகளை சுயேச்சைபாகத் திரிகின்றன. நாம் ஆற்றலிலேப்பற்றி முனித வென்று பிறந்து எதற்காக? அவர்களுக்க ஏன் அடிமைப்பிலேன்டும்? தேடுவ வெள்ளையாயில்லாதபடியா வே ! நாங்கள் எங்களை உணர்ந்து கொள்ளுவதில்லை. சிங்கமொன்று தான் சிங்கமென்று அறியாத களைத் தொன்றுமிருக்கிறது. ஆடுகளுடன் கேள்வு சிங்க மொன்று மேயங்கு திரிந்ததாம். நரி கூடத் துரத்தினால் இதுவும் ஒடுமாம். வேறொரு சிங்கம் இதன் பேப்ததன்தைச் சொல்லி, “கி சிங்கம். வேண்டுமயனால் கண ஞாயில் பரர்” என்றதாம். அதன்பிறருதான் அது, தான் சிங்கமென அறிந்து அந்த ஆடுகளைக் கொன்று புசித்ததாம். இச்கடல்போல எங்களுக்கும் ஒரு வர்க்கை சொல்லி மூழித்ததுக் காட்டினாற்றன விளங்கும்.

முதல் ஒற்றுமைக்கு வேண்டியது, ஆளோடு ஆன் பழகுதல், சிங்காவரும் தமிழரும் தங்கள் இருபாலைகளையும் பயின்றுகொண்டாற்றுன் இதற்கு இல்லாவாக இருக்கும். இதுகாரணமாக சிறு கிளர்ச்சியொன்று தொடக்கத்தாணிருக்கிறது. கிங்களும் தமிழ் ஆட்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இதற்கு முதல் முதலாக உதவி செய்ய வந்தவர் புத்தகூர் ‘பீரி சுமண்’ அவர்களே. ‘ஆங்கந் பீரி சுமண் வித்தியாளிலே’ யொன்று தமது புத்தகோயிலிலே அமைத்து கிங்களும் கற்பிக்கிறார்கள். நாகங்கள் சென்று கற்பது அவசியம்.

காலைத் காட்சி கருத்துவங்கு கானுமல், வினான் கூழத்து மெலிவேனே பைக்கினியே

## வறுமையின் வளம்

வறுமையுஞ் செல்வமும் ஒருவர் பங்கல்ல. செல்வம் சுகடக் காலபோல் வரும். செல்வம் ஒருவனுக்கு மிகக் உதவி உடைத்து. செல்வத்தால் ஒருவன் பல இன்பங்களை அனுபவிக்கக்கூடும். அவன் எடுத்த காரியத்தை முடித்தல் எனிது.

“பணம் என்றால் பின்னமும் வாய்திறக்கும்” என்பர். ஆயின் ஒருவன் ஐசுவரியவானும் இருக்கு பேரின் பம்பைதல் அரிது. “சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்றல்லாதார் கெட்டாலும் கென்னாகும்.” என்றபடி பெரி யோர் வறுமையா யிருப்பினும், அல்லது செல்வமாயிருப்பினும் பெரியவர்களே, அவர்கள் செல்வமானதால் மீட்பு கொள்ளவும் மாட்டார். அல்லது வறுமையா நதால் துன்புறவும் மாட்டார்.

வறுமை யுடையவனுக்குக் கடவுளைப்பற்றிய கிந்தீன் எப்போதுக் குடிகொண்டிருக்கும். அவனுக்குப் பண யோசனையோ காணியைப் பற்றிய யோசனையோ, தானே பெரியவளென்னும் யோசனையோ கிடையாது.

“இரங்கு மிரப்பார்க்குக் கொடு” என்றபடி, தரன் இரங்காலும் தன்னிடம் வந்து இரப்பவருக்கு உள்ளதை ஈந்துகிடுவான்.

வறுமை வந்தால் பெருமை குன்றும், பொருளை நீக்கும், வீரம் விலகும், அறியாமை அழியும், ஞானம் பிறக்கும்.

வறுமை எம்மனோர்க்கு எவ்வளவே உதவி யுள்ளதாய் இருக்கத்தலே நாம் கண்ணார்க் கண்டோம்.

வறுமை யுடையார் என்பது பிக்சை யெடுத்துக் கிடிப்பவர் அன்று. பலர் வறியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் கிலிருஞ் கிலரே பிக்சை எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.

ஒருவன் தானேகஷ்டப்பட்டு உழைத்ததைக் கொண்டு கூழுமியிலும் சமைத்துச் சாப்பிடின் அது மிரிடம் வாங்கிச் சாப்பிடும் அமிர்தத்தினும் மேனானதாம்.

ஒரு வறியவனுக்கு யாரையிட்டுத் துக்கம். இரவில் அயர்ந்த நித்திரை செய்வான். பகல் கோர ஒய்வு சமய கங்களைத் தன் குழுவிகளுடன் கொஞ்சி விளையாடியும் இரிய பாக்களில் தாரமான மழலீச் சொற்களை நகர்ந்தும், சிறுகை அழுகியக்கூழை அமிழ்தினும் மினிதாடும் சுதா இன்புறவான்.

செல்வம் ஒருவனுக்கு எத்தனையோ திங்கு வினைக்கும்.

“செல்வம்வங் துற்றகாலை தெய்வமும் சிறிதுபேனார், செய்வன தெரிந்து செய்யார் சுற்றும் துணையும் கோக்கார்” என்றபடி செல்வம் வந்ததும் கடவுளை வினையார். தாம் செய்யும் வேலைகளை போசித்துச் செய்யார். உற்றர்

## இளைஞர் போட்டி 1/39

[முடிவு தேதி 1-2-39]

1	2	3
4		
5		
6		
7		
8		
9		

இட வலம் :

- |                       |                             |
|-----------------------|-----------------------------|
| 1. சிவன் பெயர்        | 1. தாழைச்செய்யுட் பிரபங்கம் |
| 4. ஆஷ்                | 2. தீர் விளை                |
| 5. ஒரு பெண்ணின் பெயர் | 3. மதன் மஜைவி               |
| 7. கோபம்              | 6. சூர் பஸட்கலம்.           |
| 8. ஸபக்கம்            |                             |

போட்டி ஆசுசிரியரின் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறேன்.  
பெயர் ..... அங்கத்தவர் நம்பர் .....  
விளாசம் .....

## நிபந்தனைகள்

- ‘சமுகேசரி’ இளைஞர் சங்க அங்கத்தவர்கள் மாத்திரம் போட்டியிற் கூத்துக்கூட்டுவார்.
- ஒருவர் எத்தனை விடைகளைதும் அலுப்பளம், ஆனால் ஒவ்வொன்றும் அச்சுக் கூட்டுவிலேயே இருக்கவேண்டும், விடைகளைவாம் “இளைஞர்போட்டி 1/39, சமுகேசரி காரியாலயம், கல்லூரி” என்ற விளாசமிடப்பட்டு 1-2-39 புதன்திறுவை மாலை 3 மணிக்குமுன் வாரியாலயத்தைச் சொல்கேண்டும்.
- சரியான விடைகளைதுப்பியவர்களில் முதலாவதாப்த தூரியப்பெலவருக்கு முதற் பரிசு ரூபா 3-ம், தீரண்டாவ காலங்கு இரண்டாம் பரிசு ரூபா 1-ம் கொடுப்பும். போட்டியாசிரியரின் தீர்ப்பே முடிவுள்ளது.

—தாத்தா.

உறவினரைக் கவனியார். இன்னும் பல பாவங்களைச் செய்ய எத்தனிப்பார்.

ஆகவே வறுமை ஒருவனுக்கு உதவி உடையதாய். இருந்ததையும் செல்வம் திங்கு விளைக்குங் தன்னமை யுடையதாய் இருந்ததையும் நாம் இங்கு காணக்கூடக்கிறது.

அ. சின்னத்துரை, J. S. C. மாணவன்  
கட்டடவேலி, மெ. மி. பாடசாலை

காந்தம் இருப்பைக் கவர்க்கிழுத்தா வென்னவுருள், வேந்தன் எமையிழுத்து மேவுவேனு பைங்கினியே.

## ஸமேகேசரி இளைஞர் சங்கம்

—விடை—

[16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு]

அன்பள்ள தழந்தைகளே!

இருந்தாற்போவிருந்து பேரன் பேத்திகளுக்கெல்லாம் தாத்தாவின்மேல் ஒரு அழுவு அன்பு பிறந்திருக்கிறது! சில பேரன் பேத்துமார் தாத்தாவின் சுக்கத்தை விசாரிக்க, வேறு சிலர் தாத்தாவின் மூக்குக் கண்ணுடையின் வேமத்தை விசாரிக்கிறார்கள்! மூக்குக்கண்ணுடையைப்பற்றிச் சொன்னபோது நேற்று மாலை நடந்த சம்பவத்தைப்பற்றிச் சொல்லாமலிருக்க முடியவில்லை.

எனக்கு அருமையாக ஒரு பேரன் வாங்கியனுப்பிய யெள்ளிக்கம்பி மூக்குக்கண்ணுடையை நான் ஒரு போதும் விட்டுப் பிரிவதில்லை. நான் தான் விட்டுப் பிரிய விரும்பினாலும் அது பிரியாது. அந்தக் கண்ணுடையின் பழுமையான ஒரு பொருள்.

நேற்று மாலை ஒரு சின்னஞ்சிறு பேரன் எங்கள் வீட்டுக்கு வந்தான். பொல்லாத பயல் அவன். எப்போதாவது அவன் எங்கள் வீட்டுக்கு வந்தால் தாத்தாவின் தாத்திரும் மூக்குக் கண்ணுடிக்கும் ஆபத்துத்தான். பாட்டி ஒரு பக்கத்திலிருந்து அந்தப் பேரூப்பயின் அம்மாவோடு ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தான். நான் ஒரு புத்தகத் தோடு சாய்வு நாற்களில் தாங்கிக்கொண்டிருந்தேன். வந்தான் அந்தவால். என் கண்ணுடையை கண்ணுயத் தாங்கிக்கொண்டிருந்த கண்ணுடையை வெடுக்கெனப் பிடுங்கி இரண்டு கைகளாலும் இரண்டு துண்டாக்கி விட்டான்! கிடுக்கிட்டெழுந்து பார்த்தேன். கொஞ்சனேரம் அந்தப் பயல் வெற்றியோடு என்னை முறைத்துப் பார்த்தான். பின்னர் எங்கேயோ கண்ணுடியோடு மறைந்துகிட்டான். சிறிது நேரம் கழித்து அவன் அந்த முறிந்த துண்டுகளோடு ஒரு துண்டு நூலுஞ்சேந்து என்னிடக் கொண்டு வந்தான்! பாட்டியும் மற்ற அம்மாவும் சிரித்தார்கள்! எனக்கும் சிரிப்பு வந்தது! இன்று நான் போட்டிருக்கும் கண்ணுடையுமின்னையைப்போல் குனிக்கிறுக்கெழு தம்போதெல்லாம் தழுந்து விழுவதில்லை. நால் போட்டுத் தலையைச் சுற்றிப் பின்புறத்தில் கட்டியிருக்கிற தல்லவா?

உங்களில் எத்தனைபேர் பெரிய சித்திரகாரர் என்று சொல்லுங்கள்! வரைதலீவீ யார் சிறந்துவரென்று தாத்தா பரிசோதிக்க விரும்புகிறார். ஸமேகேசரி இளைஞர் சங்கத்திற்கு ஒரு பக்கத்தை நாங்கள் கல்வியதுபந்தத்தில் கைப்பற்றி விட்டோம். ஆனால் அதற்கென ஒரு சிரக்கரமான அழகான தலையங்களை வேண்டாமல்? ஆகையால் அந்தச் சித்திர வேலையை உங்கள் கையால் தான் செய்யவேண்டுமென்று எனது விருப்பம். சங்கத்துக்கேற்ற தழுகான சின்னங்கள், “ஸமேகேசரி இளை

ஞர் சங்கம்” என்ற பெயர், வேறு எதாவது அழகான கோடுகள் உள்ளதாய்  $3\frac{1}{2} \times 1\frac{1}{2}$  அளவில் தனிப்பே மைபேனு வேலையாக ஒரு அழகான சித்திரம்மைத்து, தாத்தா, C/0 சூட்டுக்கேசரி சங்கஞகம் என்ற விலாசத்துக்கு அனுப்புக்கள். கடைசித்தேதி பெப்ரவரி 1<sup>st</sup>. பிகவும் திறமான சித்திரத்தை அச்சுக்கு ஓப்பேரிக்கப்போம். சித்திரகாரருக்கு ஒரு அழகான பரிசு அனுப்பப்படும். எனக்கே பார்க்கலாம் முயற்சியுக்கள்.

அடுத்த வாரம் ஒரு விசேஷ சங்கதி உங்களுக்குக் கெரிவிக்க இருக்கிறேன். ஆகையால் அடுத்தவாரக் கல்வியுபந்தத்தில் சங்க அறிக்கையைப் பார்க்கத் தவசூதிர்கள். புதிய போட்டியொன்றும் பிரசரிக்கப்படும்.

உங்களன்புள்ள,

• தாத்தா.

## தாத்தா பதில்

வே. தி. நடராஜன்.— உமது சங்தா எம்பரைத் தெரிவித்தால் அடுத்த வாரங்களில் உமது கதை வெளியிடப்படலாம்.

ச. வரதாசிகன். (168) — உமது அபிப்பிராயத்தை ராண் ஏற்றுக்கொள்ளுகின்றேன். சென்றவாராம் நான் எழுதியதைப் படித்துப்பாரும். காம் எங்கள் சங்கத்தினராகக் கேள்க்க மகாநாடு கூடும்போது ஒரு மஸர் வெளியிரவாலம். பணத்தை விரயமாக்கும் விஷயங்களில் கலங்குதோகாள்ளவேண்டாம். நீர் கேட்கும் மனிதர் எம். வி. படிக்கவில்லை. திருச்சினாலுப்புள்ளி காஷானல் கலாசாலையில் ‘இன்டர்மிடியட்’ எனுப்பில் இருக்கார். மிகுஷ விஷயங்கள் சரி.

ச. அராப்ரேதினம். (180) — ஒரு கதைக்கு ஏற்ற சம்பவம் ஒன்று இருக்கவேண்டும். வெறுமனே ஒருவன் இருக்கான். மிகவும் திறமையாகப் படித்தான் என்று முடித்தால் போதாது. அதற்குன் ஒரு சம்பவத்தை வைத்து முடித்து முயல்வேண்டும். அப்போதுதான் கதை முடிவுபெறும். உமது ‘மென்றாஞ்சித்ததை ஒன்றில் கல்யாணஞ்சு கெய்து வைக்கவேண்டும், அல்லது கொலை கெய்துபோடவேண்டும்! தாத்தா மாந்திரம் அதற்குப் பாத்திரவாரியாகமாட்டாரா?’

[திறிப்பு:— சங்காவைப் புதுப்பிக்க விரும்புவர்கள் புதிய வண்ணப்பும் அலுப்பத் தேவையில்லை. சங்காப்பணத்தை முத்திரையாக அனுப்பிப் பழைய சங்தா என்னையே குறிப்பிடவேண்டும். புதிய பத்திரம் அனுப்பினால் புதிய அங்க்கத்தராக கேரும். பழையையை விட்டுவிடுவதா?]

## வேளிவந்துவிட்டது!

வேளிவந்துவிட்டது!!  
விசாகப்பெருமாளையரவர்தன்

இயற்றிய

## யாப்பிலக்கணம்.

(திந்த்தமான பதிப்பு)  
விலை சதம் 35.

தனலக்குமி புத்தகசாலை, சங்கஞகம்.

வாழப்பாணமையில்துதெற்று “தீழமத்திலைய” சதில்லூருக்கும் தி. போன்னையா என்றவரால் சங்கஞகம் ‘தலைவாட்டி’ யிதுங்கு நீதுமான் அகிசியக்கிராஸையில் 1929-ம்-து ஜூலை 29-ல் நூயிறந்துக்கை அச்சிடுவிக்கப்பெற்ற வெளியிடப்பட்டது